



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 860 /B/ 2020

திரு. V. கணேசன்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,  
வேளாண்மை சிறப்பு அலுவலர்,  
விளாத்திகுளம் வட்டம்,  
தூத்துக்குடி மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

### ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு. V. கணேசன் மற்றும் பொது தகவல் அலுவலர், திருமதி கல்பனா தேவி, வேளாண்மை அலுவலர், விளாத்திகுளம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 14.10.2019 தேதியிட்ட மனுவில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வேளாண்மை அலுவலகம் எத்தனை பிரிவுகளாக செயல்படுகிறது ஒவ்வொரு பகுதிகளுக்கும் எத்தனை வேளாண் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் நுண்ணுயிர் பாசனம், சுழல் தெளிப்பான் திட்டம் பற்றியும் தகவல் கோரி, பொது தகவல் அலுவலர், விளாத்திகுளம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

3. பொது தகவல் அலுவலரால் தகவல் எதுவும் வழங்கப்படாததால் மனுதாரர், 12.12.2019 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலரிடமிருந்தும் தகவல் ஏதும் பெறப்படாததால் தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 23.1.2020 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து மனுதாரர் நீதிப்பேராணை மனு எண். 14816/2020 என்ற மனுவினை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார். மேற்படி நீதிப்பேராணையில் இவ்வழக்கினை விரைந்து முடிக்குமாறு ஆணை பிறப்பித்ததன்பேரில், தொலைபேசியின் வாயிலாக இன்று (2.11.2020) விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின்போது, மனுதாரர், திரு.கணேசன் அவர்கள் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை எத்தனை பிரிவுகளாக செயல்படுகிறது, என்னென்ன பிரிவுகளின் கீழ் மத்திய மாநில

அரசுகளின் திட்டங்கள் செயல்படுகிறது, எவ்வாறு செயல்படுகிறது என்றும் மேலும் ஆவணங்களை பெற்றுக் கொண்டு, இந்த திட்டம் எப்போது வருகிறது என்பதை அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்காமல் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உட்பட்ட பஞ்சாயத்து அளவில் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்றும் ஒவ்வொரு விவசாயிக்கும் தெரியும் வகையில் பொது மக்களுக்கும் தெரியும் வகையில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று இந்த ஆணையம் கருதுகிறது. இது சம்பந்தமாக விதிகளுக்கு உட்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுகிற வேளாண்மை துறையில் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் வேளாண்மை இயக்குநர் திரு. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விசாரணை செய்து இது சம்பந்தமான அறிக்கையினை 20 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று பொது தகவல் அலுவலருக்கு இந்த ஆணையம் உத்தரவிடுகிறது.

5. விசாரணையின்போது, தூத்துக்குடி, விளாத்திகுளம் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விளக்கத்தினை அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் உத்தரவிட்டு, இவ்வழக்கின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

1. மனுதாரரின் 14.10.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள தகவல்கள் தொடர்பாக, வேளாண்மை இயக்குநர் மற்றும் பிற வேளாண்மைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை பற்றிய திட்டங்கள் சம்பந்தமாக அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.
2. மேற்படி அறிக்கையினை, இவ்வாணை கிடைக்கப் பெற்ற 20 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி பொது தகவல் அலுவலர் கட்டணமின்றி பதிவுத் தபாலில் மனுதாருக்கு அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து, இவ்வாணையத்திற்கு பதிவஞ்சல் மூலம் சமர்ப்பிக்க ஆணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண். SA 860/B/2020**

**பெறுநர்**

வேளாண்மை துறை இயக்குநரின்

நேர்முக உதவியாளர்,

எண்.1, வாலாஜா ரோடு,

PWD எஸ்டேட், சேப்பாக்கம், சென்னை-5.

பொது தகவல் அலுவலர்,

வேளாண்மை சிறப்பு அலுவலர்,

விளாத்திகுளம் வட்டம்,

தூத்துக்குடி மாவட்டம்.

திரு. வே. கணேசன், தபெ வேலு,

5A/11, பாரதியார் தெரு,

விளாத்திகுளம் - 628 907.

தூத்துக்குடி மாவட்டம்.

Copy to: File

SSPA-09.11.2020

